

Luk

Chapter 6

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Ἐγένετο δὲ ἐν ὄρει βίβλα καὶ ἔπιπυρον αὐτῶν δὲ
நிகழ்ந்தது -மேலும் -இல் ஓய்வுநாளில் கடந்துசெல்ல அவர் -வழியாக
[G1096](#) [G1161](#) [G1722](#) [G4521](#) [G1279](#) [G0846](#) [G1223](#)
- σπορίμων; καὶ ἔπιπυρον οἱ μαθηταὶ αὐτοῦ, καὶ ἦσθιον
பயிர்வயல்களின் மற்றும் கொய்தனர் -அந்த சீடர்கள் அவருடைய மற்றும் சாப்பிட்டனர்
[G4702](#) [G2532](#) [G5089](#) [G3588](#) [G3101](#) [G0846](#) [G2532](#) [G2068](#)
- τοῦ ὄρει, ὄρει, ψύχοντες ταῖς χερσὶν.
-அந்த கதிர்களை கைகளால்-நசுக்கி -அந்த கைகளால்
[G3588](#) [G4719](#) [G5597](#) [G3588](#) [G5495](#)

பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.

- 2 τινὲς δὲ τῶν Φαρισαίων εἶπαν, τί ποιεῖτε ὁ
சிலர் -மேலும் -உடைய பரிசேயர்களில் சொன்னார்கள் ஏன் செய்கிறீர்கள் அதை
[G5100](#) [G1161](#) [G3588](#) [G5330](#) [G3004](#) [G5101](#) [G4160](#) [G3739](#)
- ὁκ ἔξεστιν τοῖς ὄρεισιν;
-இல்லை அனுமதியானது -அந்த ஓய்வுநாள்களில்
[G3756](#) [G1832](#) [G3588](#) [G4521](#)

பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

- 3 καὶ ἄποκριθεὶς πρὸς αὐτοὺς, εἶπεν ὁ Ἰησοῦς, Ὁὐδὲ
மற்றும் பதிலுரைத்து -நோக்கி அவர்களிடம் சொன்னார் -அந்த இயேசு -இல்லையா
[G2532](#) [G0611](#) [G4314](#) [G0846](#) [G3004](#) [G3588](#) [G2424](#) [G3761](#)
- τοῦτο ἄνεργον, ὁ ἔποιονεν Δαυὶδ, ὁ ἄρτε ἔπεινασεν αὐτὸς, καὶ
இதை வாசித்தீர்கள் அதை செய்தான் தாவீது -போது பசித்தான் அவர் மற்றும்
[G3778](#) [G0314](#) [G3739](#) [G4160](#) [G1138](#) [G3753](#) [G3983](#) [G0846](#) [G2532](#)
- οἱ μετ' αὐτοῦ ὄντες;
-அந்த -உடன் அவரோடுருந்த இருந்தவர்கள்
[G3588](#) [G3326](#) [G0846](#) [G1510](#)

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி,

4	ὧς -போது G5613	ἐστὶν நுழைந்தான் G1525	εἰς -உள்ளே G1519	τὸν -அந்த G3588	ὄϊον வீட்டுக்குள் G3624	τοῦ -உடைய G3588	Θεοῦ, தேவனுடைய G2316	καὶ மற்றும் G2532
	τοῦς -அந்த G3588	ἄρτους அப்பங்களை G0740	τῆς -உடைய G3588	παροῦσεως படைப்பின் G4286	λαβὴν, எடுத்து G2983	ἔφαγεν, சாப்பிட்டான் G5315	καὶ மற்றும் G2532	ἔδωκεν கொடுத்தான் G1325
	τοῦς -அந்த G3588	μετ' -உடன் G3326	αὐτοῦ, அவரோடு G0846	οἱ அவர்களுக்கு G3739	οὐκ -இல்லை G3756	ἔειπεν அனுமதியானது G1832		
	φαγεῖν, சாப்பிட G5315	εἰ -ஆனால் G1487	μὴ -இல்லாமல் G3361	μόνον தனியாக G3441	τοῦς -அந்த G3588	ἱερέας? ஆசாரியர்கள் G2409		

தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.

5	καὶ மற்றும் G2532	ἔλεγεν சொன்னார் G3004	αὐτοῖς, அவர்களுக்கு G0846	Κύριος ஆண்டவர் G2962	ἔσται ஆகிறார் G1510	τοῦ -உடைய G3588	σαββάτου ஓய்வுநாளின் G4521	ὁ -அந்த G3588
	Υἱὸς குமாரன் G5207	τοῦ -உடைய G3588	ἁγίου மனிதனுடைய G0444					

மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாள்க்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.

6	Ἐγένετο நிகழ்ந்தது G1096	δὲ -மேலும் G1161	ἐν -இல் G1722	ἑτέρῳ மற்ற G2087	σαββάτῳ, ஓய்வுநாளில் G4521	ἐσθλαθεῖν நுழைய G1525	αὐτὸν அவர் G0846	εἰς -உள்ளே G1519	τῆν -அந்த G3588
	συναγωγῆν ஜெபஆலயத்தில் G4864	καὶ மற்றும் G2532	ἰδὲσκειν; போதிக்க G1321	καὶ மற்றும் G2532	ἦν இருந்தான் G1510	ἁγίου மனிதன் G0444	ἔκει, அங்கே G1563	καὶ மற்றும் G2532	
	ἡ -அந்த G3588	χεῖρ கை G5495	αὐτοῦ அவனுடைய G0846	ἡ -அந்த G3588	δεξιὰ வலது G1188	ἦν இருந்தது G1510	ξηρὰ. சூம்பிய G3584		

வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.

7	παρετηροῦντο கவனித்துக்கொண்டிருந்தனர் G3906	δὲ -மேலும் G1161	αὐτὸν அவரை G0846	οἱ -அந்த G3588	γραμματεῖς வேதபாரசர்கள் G1122	καὶ மற்றும் G2532	οἱ -அந்த G3588
	Φαρισαῖοι, பரிசேயர்கள் G5330	εἰ -ஆனால் G1487	ἐν -இல் G1722	τῷ -அந்த G3588	σαββάτῳ ஓய்வுநாளில் G4521	θροναεῖ, குணமாக்குகிறாரா G2323	ἵνα -பொருட்டு G2443
	εὐφρασιν கண்டுபிடிக்கும்படி G2147	κατηγορεῖν குற்றஞ்சாட்ட G2723	αὐτοῦ. அவர்மேல் G0846				

அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

8	αὐτὸς அவர் G0846	δὲ -மேலும் G1161	ἦδε அறிந்திருந்தார் G1492	τοὺς -அந்த G3588	διαλογισμοὺς சிந்தனைகளை G1261	αὐτῶν, அவர்களுடைய G0846	εἶπεν சொன்னார் G3004			
	δὲ G1161	τῷ -அந்த G3588	ἀνδρὶ மனிதனிடம் G0435	τῷ -அந்த G3588	ξηρὰν சூம்பிய G3584	ἔχοντι உடைய G2192	τῆν -அந்த G3588	χεῖρα, கையை G5495	ἔγειρε, καὶ எழு G1453	καὶ மற்றும் G2532
	σῆθι நில் G2476	εἰς -உள்ளே G1519	τὸ -அந்த G3588	μέσον. நடுவில் G3319	καὶ மற்றும் G2532	ἀναστὰς, எழுந்து G0450	ἔστη. நின்றான் G2476			

அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.

9	εἶπεν சொன்னார் G3004	δὲ -மேலும் G1161	ὁ -அந்த G3588	Ἰησοῦς இயேசு G2424	παρὸς -நோக்கி G4314	αὐτοὺς, அவர்களிடம் G0846	ἑπερωτῶ கேட்கிறேன் G1905	ὑμᾶς, உங்களை G4771
	εἰ -ஆனால் G1487	ἔξεστιν அனுமதியானதா G1832	τῷ -அந்த G3588	σαββιάτῳ ஓய்வுநாளில் G4521	ἀγαθοποιῆσαι நன்மைசெய்ய G0015	ἢ அல்லது G2228	κακοποιῆσαι? தீமைசெய்ய G2554	
	ψυχῆν ஆத்துமாவை G5590	σωσα இரட்சிக்க G4982	ἢ அல்லது G2228	ἀπολέσαι? அழிக்க G0622				

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு,

10	καὶ மற்றும் G2532	περιβλεψάμενος சுற்றிலும்-நோக்கி G4017	πάντας எல்லோரையும் G3956	αὐτοὺς, அவர்களை G0846	εἶπεν சொன்னார் G3004	αὐτῷ, அவனிடம் G0846	ἔκτεινον நீட்டு G1614
	τῆν -அந்த G3588	χεῖρά கையை G5495	σου. உன்னுடைய G4771	ὁ -அவன் G3588	δὲ -மேலும் G1161	ἐποίησεν, செய்தான் G4160	καὶ மற்றும் G2532
	ἀπεκατεστάθη மறுபடியும்நிலைநிறுத்தப்பட்டது G0600			ἢ -அந்த G3588	χεῖρ கை G5495	αὐτοῦ. அவனுடைய G0846	

அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.

11	αὐτοὶ அவர்கள் G0846	δὲ -மேலும் G1161	ἐλγήσθησαν நிரப்பப்பட்டனர் G4130	ἀνοίξας, மதியீனத்தால் G0454	καὶ மற்றும் G2532		
	διελάλουσαν ஒருவருக்கொருவர்-பேசிக்கொண்டனர் G1255			παρὸς -நோக்கி G4314	ἀλλήλους ஒருவருக்கொருவர் G0240	τί என்ன G5101	ἂν -எனில் G0302
	ποιήσαεν செய்யலாம் G4160	τῷ -அந்த G3588	Ἰησοῦ. இயேசுவுக்கு G2424				

அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.

- 12 Ἐγένετο δὲ ἐν ταῖς ἡμέραις ταύταις, ἔξελθὲν αὐτὸν εἰς
 நிகழ்ந்தது -மேலும் -இல் -அந்த நாட்களில் அந்த புறப்பட அவர் -உள்ளே
[G1096](#) [G1161](#) [G1722](#) [G3588](#) [G2250](#) [G3778](#) [G1831](#) [G0846](#) [G1519](#)
- τὸ ὄρος προσεβόξασθα, καὶ ἦν διασκευερώσων ἐν
 -அந்த மலைக்கு ஜெபிக்க மற்றும் இருந்தார் இரவுமுழுவதும்-செலவழித்து -இல்
[G3588](#) [G3735](#) [G4336](#) [G2532](#) [G1510](#) [G1273](#) [G1722](#)
- τῇ προσεβύη τοῦ Θεοῦ.
 -அந்த ஜெபத்தில் -உடைய தேவனுடைய
[G3588](#) [G4335](#) [G3588](#) [G2316](#)

அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

- 13 καὶ ὅτε ἐγένετο ἡμέρα, προσεφώνησεν τὸς μαθητὰς αὐτοῦ,
 மற்றும் -போது ஆனது நாள் அழைத்தார் -அந்த சீடர்களை அவருடைய
[G2532](#) [G3753](#) [G1096](#) [G2250](#) [G4377](#) [G3588](#) [G3101](#) [G0846](#)
- καὶ ἐκλεξάμενος ἅ' αὐτῶν δώδεκα, οἱ
 மற்றும் தெரிந்துகொண்டு -இலிருந்து அவர்களிலிருந்து பன்னிரண்டுபேரை அவர்களை
[G2532](#) [G1586](#) [G0575](#) [G0846](#) [G1427](#) [G3739](#)
- καὶ ἄποστολους ὡνόμασεν;
 -மற்றும் அப்போஸ்தலர்களென்று பெயரிட்டார்
[G2532](#) [G0652](#) [G3687](#)

பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டார்.

- 14 Σίμωνα ὃν καὶ ὡνόμασεν Πέτρον, καὶ Ἀνδρέαν τὸν
 சீமோனை அவனை -மற்றும் பெயரிட்டார் பேதுரு மற்றும் அந்திரேயாவை -அந்த
[G4613](#) [G3739](#) [G2532](#) [G3687](#) [G4074](#) [G2532](#) [G0406](#) [G3588](#)
- ἄδελφόν αὐτοῦ; καὶ Ἰάκωβον καὶ Ἰωάννην; καὶ
 சகோதரனை அவருடைய மற்றும் யாக்கோபை மற்றும் யோவானை மற்றும்
[G0080](#) [G0846](#) [G2532](#) [G2385](#) [G2532](#) [G2491](#) [G2532](#)
- Φίλιππον καὶ Βαρθολομαῖον;
 பிலிப்புவை மற்றும் பர்த்தலமேயுவை
[G5376](#) [G2532](#) [G0918](#)

அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,

- 15 καὶ Μαθθαῖον καὶ Θωμᾶν; καὶ Ἰάκωβον Ἀλφάιου; καὶ
 மற்றும் மத்தேயுவை மற்றும் தோமாவை மற்றும் யாக்கோபை அல்பேயுவின் மற்றும்
[G2532](#) [G3156](#) [G2532](#) [G2381](#) [G2532](#) [G2385](#) [G0256](#) [G2532](#)
- Σίμωνα τὸν καλοῦμενον Ζηλωτῆν;
 சீமோனை -அந்த அழைக்கப்பட்ட தீவிரவாதி
[G4613](#) [G3588](#) [G2564](#) [G2207](#)

மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன்,

- 16 καὶ Ἰούδαν Ἰακώβου; καὶ Ἰούδαν Ἰσκαριώθι, ὃς ἐγένετο
 மற்றும் யூதாவை யாக்கோபின் மற்றும் யூதாவை இஸ்கரியோத்து அவன் ஆனான்
[G2532](#) [G2455](#) [G2385](#) [G2532](#) [G2455](#) [G2469](#) [G3739](#) [G1096](#)
- παροδότης.
 துரோகி
[G4273](#)

யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.

- 17 καὶ κατὰρ μετ' αὐτῶν, ἔσται ἔτι τόπου παδινὸν,
மற்றும் இறங்கி -உடன் அவர்களோடு நின்றார் -மேல் இடத்தில் சமவெளியான
[G2532](#) [G2597](#) [G3326](#) [G0846](#) [G2476](#) [G1909](#) [G5117](#) [G3977](#)
- καὶ ὄχλος πολλὸς μαθητῶν αὐτοῦ, καὶ πλῆθος πολλὸς
மற்றும் கூட்டம் மிகுதியான சீடர்களின் அவருடைய மற்றும் திரளான மிகுதியான
[G2532](#) [G3793](#) [G4183](#) [G3101](#) [G0846](#) [G2532](#) [G4128](#) [G4183](#)
- τοῦ λαοῦ ἀπὸ πάσης τῆς Ἰουδαίας, καὶ
-உடைய மக்களின் -இலிருந்து எல்லா -உடைய யூதேயாவிலிருந்தும் மற்றும்
[G3588](#) [G2992](#) [G0575](#) [G3956](#) [G3588](#) [G2449](#) [G2532](#)
- Ἰερουσαλὴμ, καὶ τῆς παραλίου Τύρου, καὶ
எருசலேமிலிருந்தும் மற்றும் -உடைய கடற்கரையின் தீருவிலிருந்தும் மற்றும்
[G2419](#) [G2532](#) [G3588](#) [G3882](#) [G5184](#) [G2532](#)
- Σιδῶνος,
சீதோனிலிருந்தும்
[G4605](#)

பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள்.

- 18 οἱ ἴθιον ἀκοῦσα αὐτοῦ, καὶ ἰαθῆναι ἀπὸ
அவர்கள் வந்தனர் கேட்பதற்கு அவருக்கு மற்றும் குணமாக்கப்படுவதற்கு -இலிருந்து
[G3739](#) [G2064](#) [G0191](#) [G0846](#) [G2532](#) [G2390](#) [G0575](#)
- τῶν νόσων ἑαυτῶν. καὶ οἱ
-உடைய நோய்களிலிருந்து அவர்களுடைய மற்றும் -அந்த
[G3588](#) [G3554](#) [G0846](#) [G2532](#) [G3588](#)
- ἐνοχλοῦμενοι ἀπὸ πνευμάτων ἀκαθάρτων
அசுத்தஆவிகளால்-தொல்லைப்படுத்தப்பட்டவர்கள் -இலிருந்து ஆவிகளின் அசுத்தமான
[G1776](#) [G0575](#) [G4151](#) [G0169](#)
- ἔθραυρόντο.
குணமாக்கப்பட்டனர்
[G2323](#)

அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.

- 19 καὶ παῖς ὁ ὄχλος ἐζήτουν ἄτασθα αὐτοῦ; ὅτι δύνανται
மற்றும் எல்லா -அந்த கூட்டம் தேடினர் தொடுவதற்கு அவரை ஏனெனில் வல்லமை
[G2532](#) [G3956](#) [G3588](#) [G3793](#) [G2212](#) [G0680](#) [G0846](#) [G3754](#) [G1411](#)
- παρ' αὐτοῦ ἐξήρχετο καὶ ἰάτο πάντας.
-இலிருந்து அவரிடமிருந்து புறப்பட்டுவந்தது மற்றும் குணமாக்கிற்று எல்லோரையும்
[G3844](#) [G0846](#) [G1831](#) [G2532](#) [G2390](#) [G3956](#)

அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள்.

20	Kaì மற்றும் G2532	αὐτὸς, அவர் G0846	ἐπὶ ஏறெடுத்து G1869	τοὺς -அந்த G3588	ὀφθαλμοὺς கண்களை G3788	αὐτοῦ தன்னுடைய G0846	εἰς -நோக்கி G1519	τοὺς -அந்த G3588
	μαθητὰς சீடர்களை G3101	αὐτοῦ, அவருடைய G0846	ἔλεγε, சொன்னார் G3004	Μακάριοι பாக்கியவான்கள் G3107	οἱ -அந்த G3588	παιχοί, ஏழைகள் G4434	οἱ ஏனெனில் G3754	
	ὑμᾶς உங்களுடையது G5212	ἐστὶν ஆகிறது G1510	ἢ -அந்த G3588	βασίλειά இராஜ்யம் G0932	τοῦ -உடைய G3588	Θεοῦ. தேவனுடைய G2316		

அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: "தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது.

21	μακάριοι பாக்கியவான்கள் G3107	οἱ -அந்த G3588	πεινῶντες பசியுள்ளவர்கள் G3983	ὑψι, இப்போது G3568	οἱ ஏனெனில் G3754	
	χορτασθήσεσθε. திருப்தியாக்கப்படுவீர்கள் G5526	μακάριοι பாக்கியவான்கள் G3107	οἱ -அந்த G3588	κλαίοντες அழுகிறவர்கள் G2799	ὑψι, இப்போது G3568	οἱ ஏனெனில் G3754
	ἕλθετε. நகைப்பீர்கள் G1070					

இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள்.

22	μακάριοι பாக்கியவான்கள் G3107	ἐστε நீங்கள் G1510	οἱ -போது G3752	μωροὶ வெறுப்பார்கள் G3404	ὑμᾶς உங்களை G4771	οἱ -அந்த G3588	ἄνθρωποι, மனிதர்கள் G0444
	καὶ மற்றும் G2532	οἱ -போது G3752	ἀφορῶσιν ஒதுக்குவார்கள் G0873	ὑμᾶς, உங்களை G4771	καὶ மற்றும் G2532	ὀνειδίσωσιν, நிந்திப்பார்கள் G3679	καὶ மற்றும் G2532
	ἐκβύλωσιν தள்ளிவிடுவார்கள் G1544	τοὺς -அந்த G3588	ὄνομα பெயரை G3686	ὑμῶν உங்களுடைய G4771	ὡς -ஆக G5613	πονηρὸν, பொல்லாததாக G4190	ἕνεκα நிமித்தமாக G1752
	τοῦ -உடைய G3588	Υἱοῦ குமாரனின் G5207	τοῦ -உடைய G3588	ἀνθρώπου; மனிதனுடைய G0444			

மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களை நிராகரித்து, உங்களை அவமதித்து, உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்.

23	χάρητε சந்தோஷப்படுங்கள் G5463	ἐν -இல் G1722	ἐκείνη அந்த G1565	τῆ -அந்த G3588	ἡμέρα, நாளில் G2250	καὶ மற்றும் G2532	σκιερῶταε; கனிகூருங்கள் G4640	ἵδωθ இதோ G3708	
	γὰρ, ஏனெனில் G1063	ὁ -அந்த G3588	μωσῆς கூலி G3408	ἔμων உங்களுடைய G4771	πολλοὺς மிகுதியான G4183	ἐν -இல் G1722	τῷ -அந்த G3588	ὄρανω. வானத்தில் G3772	κατὰ -படி G2596
	τὰ -அந்த G3588	ἀπὸ அவைகளையே G0846	γὰρ ஏனெனில் G1063	ἐπιτοῦν செய்தனர் G4160	τοῖς -அந்த G3588	προφήταις தீர்க்கதரிசிகளுக்கு G4396	οἱ -அந்த G3588		
	πατέρες தகப்பன்மார்கள் G3962	ἀπὸ. அவர்களுடைய G0846							

“அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.

24	Πλὴν ஆனால் G4133	ὁὐαὶ ஐயோ G3759	ἔμων உங்களுக்கு G4771	τοῖς -அந்த G3588	πλουσῶν, செல்வந்தர்களே G4145	ὅτι ஏனெனில் G3754	ἀπέχεται பெற்றுக்கொண்டீர்கள் G0568
	τῆν -அந்த G3588	παράκλησιν ஆறுதலை G3874	ἔμων. உங்களுடைய G4771				

செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.

25	ὁὐαὶ ஐயோ G3759	ἔμων உங்களுக்கு G4771	οἱ -அந்த G3588	ἐμπαλισημένους நிறைவாயிருக்கிறவர்களே G1705	ἄν, இப்போது G3568	ὅτι ஏனெனில் G3754
	πεινάσατε. பசியாயிருப்பீர்கள் G3983	ὁὐαὶ ஐயோ G3759	οἱ -அந்த G3588	πλεῖντες சிரிக்கிறவர்களே G1070	ἄν, இப்போது G3568	ὅτι ஏனெனில் G3754
	πειθήσατε துக்கப்படுவீர்கள் G3996	καὶ மற்றும் G2532	κλαύσατε. அழுவிர்கள் G2799			

திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; நீங்கள் பசியாக இருப்பீர்கள். இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவிர்கள்.

26	ὁὐαὶ ஐயோ G3759	ὅτι -போது G3752	καλῶς நன்றாக G2573	ἔμων உங்களைக்குறித்து G4771	ἐπῶσαν சொல்வார்கள் G3004	πάντες எல்லா G3956	οἱ -அந்த G3588	ἄθροισμα, மனிதர்கள் G0444
	κατὰ -படி G2596	τὰ -அந்த G3588	ἀπὸ அவைகளையே G0846	γὰρ ஏனெனில் G1063	ἐπιτοῦν செய்தனர் G4160	τοῖς -அந்த G3588	ψευδοπροφήταις கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு G5578	
	οἱ -அந்த G3588	πατέρες தகப்பன்மார்கள் G3962	ἀπὸ. அவர்களுடைய G0846					

எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள்.

27 Ἄλλα ἔμῃν λέγω τοῖς ἀκούουσιν: Ἄραπαῖτε τοὺς
ஆனால் உங்களுக்கு சொல்கிறேன் -அந்த கேட்கிறவர்களே அன்புகூருங்கள் -அந்த
[G0235](#) [G4771](#) [G3004](#) [G3588](#) [G0191](#) [G0025](#) [G3588](#)

ἐχθροὺς ἔμῃν, καλῶς ποιεῖτε τοῖς μισοῦσιν
பகைவர்களை உங்களுடைய நன்றாக செய்யுங்கள் -அந்த வெறுக்கிறவர்களுக்கு
[G2190](#) [G4771](#) [G2573](#) [G4160](#) [G3588](#) [G3404](#)

ἔμῃς,
உங்களை
[G4771](#)

| “என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

28 εὐλογεῖτε τοὺς καταρωμένους ἔμῃς, προσεύχεσθε περὶ τῶν
ஆசீர்வதியுங்கள் -அந்த சபிக்கிறவர்களை உங்களை ஜெபியுங்கள் -குறித்து -உடைய
[G2127](#) [G3588](#) [G2672](#) [G4771](#) [G4336](#) [G4012](#) [G3588](#)

ἐπηραδῶντων ἔμῃς,
துன்புறுத்துகிறவர்களுக்காக உங்களை
[G1908](#) [G4771](#)

| உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.

29 τῷ τῦπτοντί σε ἐπὶ τῆν σαγόνᾱ, πᾶρεχε καὶ
-அந்த அடிக்கிறவனுக்கு உன்னை -மேல் -அந்த கன்னத்தில் கொடு -மற்றும்
[G3588](#) [G5180](#) [G4771](#) [G1909](#) [G3588](#) [G4600](#) [G3930](#) [G2532](#)

τῆν ἄλλην; καὶ ἄπο τοῦ αἵροντος σοῦ
-அந்த மற்றதையும் மற்றும் -இலிருந்து -அந்த எடுக்கிறவனிடமிருந்து உன்னுடைய
[G3588](#) [G0243](#) [G2532](#) [G0575](#) [G3588](#) [G0142](#) [G4771](#)

τὸ ἱμάτιον, καὶ τὸν χιτῶνα μὴ κωλύσῃς.
-அந்த மேலாடையை -மற்றும் -அந்த உள்ளாடையையும் -வேண்டாம் தடுக்காதே
[G3588](#) [G2440](#) [G2532](#) [G3588](#) [G5509](#) [G3361](#) [G2967](#)

| உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.

30 παντὶ ἐσθλοῦς καὶ αἰτιῶντι σε, δίδου; καὶ ἄπο τοῦ
எல்லோருக்கும் கேட்கிறவனுக்கு உன்னிடம் கொடு மற்றும் -இலிருந்து -அந்த
[G3956](#) [G0154](#) [G4771](#) [G1325](#) [G2532](#) [G0575](#) [G3588](#)

αἵροντος τὰ σὰ, μὴ ἀπατεῖ;
எடுக்கிறவனிடமிருந்து -அந்த உன்னுடையவைகளை -வேண்டாம் திரும்பக்கேட்காதே
[G0142](#) [G3588](#) [G4674](#) [G3361](#) [G0523](#)

| உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.

31 καὶ καθὼς θέλετε ἵνα ποιῶσιν ἔμῃν οἱ
மற்றும் -படி விரும்புகிறீர்கள் -பொருட்டு செய்யவேண்டும் உங்களுக்கு -அந்த
[G2532](#) [G2531](#) [G2309](#) [G2443](#) [G4160](#) [G4771](#) [G3588](#)

ἄνθρωποι, ποιεῖτε αὐτοῖς ὁμολογῶντες,
மனிதர்கள் செய்யுங்கள் அவர்களுக்கு அவ்வாறே
[G0444](#) [G4160](#) [G0846](#) [G3668](#)

| மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

32	καὶ மற்றும் G2532	εἰ -ஆனால் G1487	ἀγαπᾶτε அன்புகூர்ந்தால் G0025	τοὺς -அந்த G3588	ἀγαπῶντας அன்புகூருகிறவர்களை G0025	ὑμῶν, உங்களை G4771	ποῖα என்ன G4169	
	ὑμῖν உங்களுக்கு G4771	χάρις கிருபை G5485	ἐστίν? ஆகிறது G1510	καὶ -மற்றும் G2532	ὑὰρ ஏனெனில் G1063	οἱ -அந்த G3588	ἀμαρτωλοὶ பாவிகளும் G0268	τοὺς -அந்த G3588
	ἀγαπῶντας அன்புகூருகிறவர்களை G0025	ἀπὸ τοὺς, தங்களை G0846	ἀγαπῶσιν. அன்புகூருகிறார்கள் G0025					

உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே.

33	καὶ -மற்றும் G2532	ὑὰρ, ஏனெனில் G1063	ἐὰν -ஆனால் G1437	ἀγαθοποιῆτε நன்மைசெய்தால் G0015	τοὺς -அந்த G3588	ἀγαθοποιοῦντας நன்மைசெய்கிறவர்களுக்கு G0015			
	ὑμῶν, உங்களுக்கு G4771	ποῖα என்ன G4169	ὑμῖν உங்களுக்கு G4771	χάρις கிருபை G5485	ἐστίν? ஆகிறது G1510	καὶ -மற்றும் G2532	οἱ -அந்த G3588	ἀμαρτωλοὶ பாவிகளும் G0268	τὸ -அந்த G3588
	ἀπὸ அதையே G0846	ποιοῦσιν. செய்கிறார்கள் G4160							

உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.

34	καὶ மற்றும் G2532	ἐὰν -ஆனால் G1437	δανίστητε கடன்கொடுத்தால் G1155	παρ' -இடமிருந்து G3844	ῥῶν அவர்களிடமிருந்து G3739	ἐλαίσετε நம்பிக்கையுடன் G1679		
	λαβῆτε, திரும்பப்பெற G2983	ποῖα என்ன G4169	ὑμῖν உங்களுக்கு G4771	χάρις கிருபை G5485	ἐστίν? ஆகிறது G1510	καὶ -மற்றும் G2532	ἀμαρτωλοὶ பாவிகள் G0268	ἀμαρτωλοῖς பாவிகளுக்கு G0268
	δανίζοσιν, கடன்கொடுக்கிறார்கள் G1155	ἵνα -பொருட்டு G2443	ἀπολάβωσιν திரும்பப்பெறும்படி G0618	τὰ -அந்த G3588	ἵσα. சரிசமானமாக G2470			

திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.

- 35

παλιῶν	ἀγαπᾶτε	τοὺς	ἐχθροὺς	ὑμῶν,	καὶ		
ஆனால்	அன்புசுருங்கள்	-அந்த	பகைவர்களை	உங்களுடைய	மற்றும்		
G4133	G0025	G3588	G2190	G4771	G2532		
ἀγαθοποιεῖτε,	καὶ	δανίζετε,	μηδὲν	ἀπελαίζοντες;	καὶ		
நன்மைசெய்யுங்கள்	மற்றும்	கடன்கொடுங்கள்	ஒன்றும்	நம்பிக்கையிழக்காமல்	மற்றும்		
G0015	G2532	G1155	G3367	G0560	G2532		
ἔσται	ὁ	μισοῦς	ὑμῶν	πολύς,	καὶ	ἔσεσθε	υἱοὶ
இருக்கும்	-அந்த	கூலி	உங்களுடைய	மிகுதியான	மற்றும்	ஆவீர்கள்	புத்திரர்கள்
G1510	G3588	G3408	G4771	G4183	G2532	G1510	G5207
Ἐπιτοῦ;	ὅτι	ἀπὸς	χρηστός	ἔσται	ἐὰν	τοὺς	
உன்னதமானவருடைய	ஏனெனில்	அவர்	நல்லவர்	ஆகிறார்	-மேல்	-அந்த	
G5310	G3754	G0846	G5543	G1510	G1909	G3588	
ἀχαρίστους	καὶ	πονηροὺς.					
நன்றியில்லாதவர்களுக்கும்	மற்றும்	பொல்லாதவர்களுக்கும்					
G0884	G2532	G4190					

உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.

- 36

Γίνεσθε	οἰκτιρμονες,	καθὼς	[καὶ]	ὁ	Πατὴρ	ὑμῶν
ஆகுங்கள்	இரக்கமுள்ளவர்களாக	-படி	-மற்றும்	-அந்த	பிதா	உங்களுடைய
G1096	G3629	G2531	G2532	G3588	G3962	G4771
οἰκτιρμων	ἔστω.					
இரக்கமுள்ளவர்	ஆகிறார்					
G3629	G1510					

எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.

- 37

καὶ	μὴ	κρίνετε,	καὶ	οὐ	μὴ
மற்றும்	-வேண்டாம்	நியாயந்தீர்க்காதீர்கள்	மற்றும்	-இல்லை	-ஒருபோதும்
G2532	G3361	G2919	G2532	G3756	G3361
κριθῆτε;	καὶ	μὴ	καταδικάζετε,	καὶ	
நியாயந்தீர்க்கப்படமாட்டீர்கள்	மற்றும்	-வேண்டாம்	குற்றவாளிகளாக்காதீர்கள்	மற்றும்	
G2919	G2532	G3361	G2613	G2532	
οὐ	μὴ	καταδικασθῆτε.	ἀπολύετε,	καὶ	
-இல்லை	-ஒருபோதும்	குற்றவாளிகளாக்கப்படமாட்டீர்கள்	விடுதலைசெய்யுங்கள்	மற்றும்	
G3756	G3361	G2613	G0630	G2532	
ἀπολυθῆσεσθε.					
விடுதலைசெய்யப்படுவீர்கள்					
G0630					

மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.

38	δίδοτε, கொடுங்கள் G1325	καὶ மற்றும் G2532	δοθῆσεται கொடுக்கப்படும் G1325	ὑμῖν. உங்களுக்கு G4771	μῆτρον அளவை G3358	καλὸν, நல்ல G2570	παπεισμένον, அமுக்கி G4085
	σεσάλευμένον, அசைத்து G4531	ὑπαρεκχυσνόμενον, நிரம்பிவழிகிற G5240	δύσοπισιν கொடுப்பார்கள் G1325	εἰς -உள்ளே G1519	τὸν -அந்த G3588	κόλιον மடியிலே G2859	
	ὑμῶν, உங்களுடைய G4771	ᾧ எந்த G3739	γὰρ ஏனெனில் G1063	μῆτρον அளவையால் G3358	μετρεῖτε, அளக்கிறீர்களோ G3354	ἀντιμετρηθῆσεται திரும்ப-அளக்கப்படும் G0488	
	ὑμῖν. உங்களுக்கு G4771						

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.

39	εἶπεν சொன்னார் G3004	δὲ -மேலும் G1161	καὶ -மற்றும் G2532	παραβόλην உவமையை G3850	αὐτοῖς, அவர்களுக்கு G0846	Μήτι -முடியுமா G3385	δύναται சூடுமா G1410	τυφλοῦς, குருடன் G5185
	τυφλὸν குருடனை G5185	ὀδηγεῖν? வழிநடத்த G3594	ὡς -இல்லையா G3780	ἀμφοτέρωθεν இருவரும் G0297	εἰς -உள்ளே G1519	βόθρον குழியிலே G0999	ἐμπαροῦνται? விழுவார்களல்லவா G1706	

பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?

40	ὡς -இல்லை G3756	ἔστιν இருக்கிறான் G1510	μαθητῆς சீடன் G3101	ὑπέρ -மேலாக G5228	τὸν -அந்த G3588	διδάσκαλον; போதகனுக்கு G1320	κατηρτισμένος சீர்படுத்தப்பட்ட G2675
	δὲ -ஆனால் G1161	παῖς எல்லோரும் G3956	ἔστιν, இருப்பான் G1510	ὡς -போல் G5613	ὁ -அந்த G3588	διδάσκαλος போதகனைப்போல G1320	αὐτοῦ. அவனுடைய G0846

சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.

41	τί ஏன் G5101	δὲ -மேலும் G1161	βλέπεις பார்க்கிறாய் G0991	τὸ -அந்த G3588	κάρφος துரும்பை G2595	τὸ -அந்த G3588	ἐν -இல் G1722	τῷ -அந்த G3588	ὀφθαλμῷ கண்ணில் G3788
	τοῦ -உடைய G3588	ὀφθαλμοῦ சகோதரனுடைய G0080	σοῦ, உன்னுடைய G4771	τήν -அந்த G3588	δὲ -ஆனால் G1161	δοκὸν உத்திரத்தை G1385	τήν -அந்த G3588	ἐν -இல் G1722	
	τῷ -அந்த G3588	ἰδίῳ, சொந்த G2398	ὀφθαλμῷ கண்ணில் G3788	ὡς -இல்லை G3756	κατανοεῖς? கவனிக்கிறதில்லையா G2657				

நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?

42	παῖς எப்படி G4459	δύνασαι உன்னால்-இயலும் G1410	λέγειν சொல்ல G3004	τῷ -அந்த G3588	ἄδελφῷ சகோதரனிடம் G0080	σοῦ, உன்னுடைய G4771	Ἄδελφέ, சகோதரனே G0080	
	ἄφεος விடு G0863	ἐκβιάλω எடுக்கிறேன் G1544	τὸ -அந்த G3588	κάρφος துரும்பை G2595	τὸ -அந்த G3588	ἐν -இல் G1722	τῷ -அந்த G3588	ὀφθαλμῷ கண்ணிலிருந்து G3788
	σοῦ, உன்னுடைய G4771	ἀπὸς நீயே G0846	τῆν -அந்த G3588	ἐν -இல் G1722	τῷ -அந்த G3588	ὀφθαλμῷ கண்ணில் G3788	σοῦ உன்னுடைய G4771	ὄκον உத்திரத்தை G1385
	ὀ -இல்லை G3756	βλέπων? பார்க்காமல் G0991	ὑποκρίτα, மாயக்காரனே G5273	ἔκβιαε எடுத்துப்போடு G1544	πρωτον முதலாவது G4412	τῆν -அந்த G3588	ὄκον உத்திரத்தை G1385	
	ἐκ -இலிருந்து G1537	τοῦ -உடைய G3588	ὀφθαλμοῦ கண்ணிலிருந்து G3788	σοῦ, உன்னுடைய G4771	καὶ மற்றும் G2532	τότε அப்பொழுது G5119		
	διὰβλήσεις தெளிவாகப்பார்ப்பாய் G1227	τὸ -அந்த G3588	κάρφος துரும்பை G2595	τὸ -அந்த G3588	ἐν -இல் G1722	τῷ -அந்த G3588	ὀφθαλμῷ கண்ணிலிருந்து G3788	τοῦ -உடைய G3588
	ἄδελφῷ சகோதரனுடைய G0080	σοῦ உன்னுடைய G4771	ἐκβιαεῖν. எடுக்க G1544					

அல்லது நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடுகிறேன் என்று நீ சொல்வது எப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற மரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடும் வழியைப் பார்ப்பாய்.

43	Ὅ -இல்லை G3756	γὰρ ஏனெனில் G1063	ἐστιν இருக்கிறது G1510	δένδρον மரம் G1186	καλόν, நல்ல G2570	πιοῦν கொடுக்கிற G4160	καρπὸν கனியை G2590	σαπρὸν; கெட்ட G4550
	ὀδὲ -இல்லை G3761	πάλιν மறுபடியும் G3825	δένδρον மரம் G1186	σαπρὸν, கெட்ட G4550	πιοῦν கொடுக்கிற G4160	καρπὸν கனியை G2590	καλόν; நல்ல G2570	

நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.

44	ἕκαστον ஒவ்வொரு G1538	γὰρ ஏனெனில் G1063	δένδρον, மரம் G1186	ἐκ -இலிருந்து G1537	τοῦ -உடைய G3588	ἰδίῳ சொந்த G2398	καρπῷ, கனியால் G2590
	γινώσκειται. அறியப்படுகிறது G1097	ὀ -இல்லை G3756	γὰρ ஏனெனில் G1063	ἐξ -இலிருந்து G1537	ἀκανθῶν முட்களிலிருந்து G0173	σπυγῶσιν பறிக்கிறார்கள் G4816	
	σῦκα, அத்திப்பழங்களை G4810	ὀδὲ -இல்லை G3761	ἐκ -இலிருந்து G1537	βάρου நெருஞ்சிலிலிருந்து G0942	σταφυλήν திராட்சையை G4718		
	τρυγῶσιν. பறிக்கிறார்கள் G5166						

ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதும், நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதும்.

- 45 ὁ ἄγαθός ἄνθρωπος, ἐκ τοῦ ἄγαθοῦ θρησασυροῦ
 -அந்த நல்ல மனிதன் -இலிருந்து -உடைய நல்ல பொக்கிஷத்திலிருந்து
[G3588](#) [G0018](#) [G0444](#) [G1537](#) [G3588](#) [G0018](#) [G2344](#)
- τῆς καρδίας «αὐτοῦ», παροφέρει τὸ ἄγαθόν; καὶ
 -உடைய இருதயத்தின் அவனுடைய வெளிக்கொணர்கிறான் -அந்த நல்லதை மற்றும்
[G3588](#) [G2588](#) [G0846](#) [G4393](#) [G3588](#) [G0018](#) [G2532](#)
- ὁ πονηρός, ἐκ τοῦ πονηροῦ, παροφέρει
 -அந்த பொல்லாத -இலிருந்து -உடைய பொல்லாப்பிலிருந்து வெளிக்கொணர்கிறான்
[G3588](#) [G4190](#) [G1537](#) [G3588](#) [G4190](#) [G4393](#)
- τὸ πονηρὸν. ἐκ γὰρ περισσεύματος καρδίας, λαλεῖ
 -அந்த பொல்லாப்பை -இலிருந்து ஏனெனில் நிறைவிலிருந்து இருதயத்தின் பேசுகிறது
[G3588](#) [G4190](#) [G1537](#) [G1063](#) [G4051](#) [G2588](#) [G2980](#)
- τὸ σόμα αὐτοῦ.
 -அந்த வாய் அவனுடைய
[G3588](#) [G4750](#) [G0846](#)

நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனிதன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவனுடைய வாய் பேசும்.

- 46 Ἰὶ δέ με καλεῖτε Κύριε, κύριε, καὶ οὐ
 ஏன் -மேலும் என்னை அழைக்கிறீர்கள் ஆண்டவரே ஆண்டவரே மற்றும் -இல்லை
[G5101](#) [G1161](#) [G1473](#) [G2564](#) [G2962](#) [G2962](#) [G2532](#) [G3756](#)
- ποιεῖτε ἃ λέγω?
 செய்கிறீர்கள் அவைகளை நான்-சொல்வதை
[G4160](#) [G3739](#) [G3004](#)

என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?

- 47 Πᾶς ὁ ἐρχόμενος παρὸς με, καὶ ἄκοῦσας μου
 எல்லோரும் -அந்த வருகிறவன் -நோக்கி என்னிடம் மற்றும் கேட்கிறவன் என்னுடைய
[G3956](#) [G3588](#) [G2064](#) [G4314](#) [G1473](#) [G2532](#) [G0191](#) [G1473](#)
- τῶν λόγων, καὶ ποιῶν αὐτοῦς, ἵνα ἴδωσιν
 -உடைய வார்த்தைகளை மற்றும் செய்கிறவன் அவைகளை காண்பிப்பேன் உங்களுக்கு
[G3588](#) [G3056](#) [G2532](#) [G4160](#) [G0846](#) [G5263](#) [G4771](#)
- τῆς ἔσθης ὀμοίως.
 யாருக்கு ஆகிறான் ஒப்பான
[G5101](#) [G1510](#) [G3664](#)

என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.

48 ὄμοιος ἔστιν ἀνθρῶπα οἰκοδομοῦντι οἰκίαν, ὃς ἔσκαψεν
 ஒப்பானவன் ஆகிறான் மனிதனுக்கு கட்டுகிற வீட்டை அவன் தோண்டினான்
[G3664](#) [G1510](#) [G0444](#) [G3618](#) [G3614](#) [G3739](#) [G4626](#)

καὶ ἐβάρυνεν, καὶ ἔθηκεν θεμέλιον ἐπὶ τῆν
 மற்றும் ஆழமாக்கினான் மற்றும் வைத்தான் அஸ்திபாரத்தை -மேல் -அந்த
[G2532](#) [G0900](#) [G2532](#) [G5087](#) [G2310](#) [G1909](#) [G3588](#)

πέτραν; παλιμύρηδες δὲ γενόμενης, προσέρηξεν ὁ ποταμὸς
 கன்மலையின்மேல் வெள்ளம் -மேலும் வந்தபோது மோதிறு -அந்த நதி
[G4073](#) [G4132](#) [G1161](#) [G1096](#) [G4366](#) [G3588](#) [G4215](#)

τῆ οἰκία ἐκέλυη, καὶ οὐκ ἴσχυσεν σαλευῖσθαι
 -அந்த வீட்டின்மேல் அந்த மற்றும் -இல்லை வலிமையில்லாமல்போனது அசைக்க
[G3588](#) [G3614](#) [G1565](#) [G2532](#) [G3756](#) [G2480](#) [G4531](#)

ἀπὸ τῆν, διὰ τὸ καλῶς οἰκοδομηθεῖσθαι ἀπὸ τῆν.
 அதை -காரணமாக -அந்த நன்றாக கட்டப்பட்டிருந்ததினிமித்தம் அதை
[G0846](#) [G1223](#) [G3588](#) [G2573](#) [G3618](#) [G0846](#)

ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

49 ὁ δὲ ἀκοῦσας, καὶ μὴ ποιήσας, ὄμοιος ἔστιν
 -அவன் -மேலும் கேட்டும் மற்றும் -இல்லை செய்யாமல் ஒப்பானவன் ஆகிறான்
[G3588](#) [G1161](#) [G0191](#) [G2532](#) [G3361](#) [G4160](#) [G3664](#) [G1510](#)

ἀνθρῶπα οἰκοδομησαντι οἰκίαν ἐπὶ τῆν γῆν χωρὶς
 மனிதனுக்கு கட்டின வீட்டை -மேல் -அந்த மண்ணின்மேல் இல்லாமல்
[G0444](#) [G3618](#) [G3614](#) [G1909](#) [G3588](#) [G1093](#) [G5565](#)

θεμέλιου; ἢ προσέρηξεν ὁ ποταμὸς, καὶ εὔθις
 அஸ்திபாரம் அதன்மேல் மோதிறு -அந்த நதி மற்றும் உடனே
[G2310](#) [G3739](#) [G4366](#) [G3588](#) [G4215](#) [G2532](#) [G2112](#)

συνέπεσεν, καὶ ἐγένετο τὸ ῥῆγμα τῆς οἰκίας ἐκέλυη, μέγα.
 இடிந்துவிழுந்தது மற்றும் ஆனது -அந்த அழிவு -உடைய வீட்டின் அந்த பெரிதாக
[G4098](#) [G2532](#) [G1096](#) [G3588](#) [G4485](#) [G3588](#) [G3614](#) [G1565](#) [G3173](#)

என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.